

உடனடி வெளியீட்டுக்காக

**2022 ப்ராம்பட்டன் நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல்களுக்கான
வேட்பாளர் மனு தாக்கல் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர் பதிவுகள் மே 2
ஆம் தேதி துவங்குகிறது**

ப்ராம்பட்டன், ON (ஏப்ரல் 26, 2022) – ப்ராம்பட்டன் நகர தேர்தல் அலுவலர் அலுவலகத்தில், 2022 ஆம் ஆண்டிற்கான நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல்களுக்காக, மே 2 ஆம் தேதி முதல் வேட்பாளர் மனுதாக்கல் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர் பதிவு செய்தல் ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கலுக்கான காலம் ஆகஸ்டு 19, 2022 பிற்பகல் 2 மணிக்கு முடிகிறது.

மூன்றாம் தரப்பு விளம்பரதாரர் பதிவு செய்தலுக்கான காலம் அக்டோபர் 21, 19, 2022 அன்று முடிகிறது.

வேட்பாளர்களுக்கான மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரருக்கான பொதுவான வழிகாட்டுநெறிகள் பற்றிய ஒரு செயல்விளக்க காட்சி நகரின் [வலைத்தளத்தில்](#) கிடைக்கிறது.

வேட்பாளர்கள்

நகர நிர்வாகம் பின்வரும் பதவிகளுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும்:

- மேயர்
- பிராந்திய கவுன்சிலர்
- நகர கவுன்சிலர்
- பள்ளி வாரிய அறங்காவலர் , இவற்றுக்காக:
 - பீல் மாவட்ட பள்ளி வாரியம்
 - டஃபரின் - பீல் கத்தோலிக்க மாவட்ட பள்ளி வாரியம்

ஃகான்ஸல் ஸ்காலர் கத்தோலிக் மோன் அவிஎனிர் (Conseil scolaire catholique MonAvenir)

மிஸ்ஸிச்சாகா நகர நிர்வாகம் பள்ளி வாரிய அறங்காவலர், கான்ஸல் ஸ்காலர் வயாமாண்டி (Conseil scolaire Viamonde) ஆகியவற்றுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும்.

வேட்பு மனு படிவங்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான தகவல் தொகுப்புகள் [ஆன்லைனிலும்](#) ப்ராம்ப்ட்டன் நகர்மன்றத்தில் உள்ள நகர தேர்தல் அலுவலரின் அலுவலகத்தில் கிடைக்கும். மே 2, 2022 முதல் ஆகஸ்ட் 19, 2022 வரையிலான வார நாட்களில் வழக்கமான அலுவலக நேரங்களில் காலை 8:30 முதல் மாலை 4:30 மணி வரை வேட்பு மனு படிவங்களை நேரில் (அல்லது ஏஜென்ட் மூலம்) தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு படிவங்களைத் தாக்கல் செய்ய ஒரு முன்பதிந்த சந்திப்பு அவசியம் . தேவையான படிவங்கள், தகவல் தொகுப்பை அணுகுவதற்கும் மற்றும் மனு தாக்கல் செய்வதற்கான சந்திப்புக்கு முன்பதிவு செய்வதற்கும் www.brampton.ca/BramptonVotes ஐப் பார்வையிடவும்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, கட்டணம் (மேயருக்கு \$200.00, மற்ற எல்லா பதவிகளுக்கும் \$100.00) ரொக்கமாக, வரவு வைப்பதாக, சான்றளிக்கப்பட்ட காசோலையாக அல்லது பணம் கொடுப்பதற்கான ஆணை மூலம் (மனி ஆர்டர்) செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் [பெயர் மற்றும் தகுதியான முகவரிக்கான ஆதாரத்தை](#) வழங்க வேண்டும். அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்; தொலைநகல் அல்லது பிற மின்னணு பதிப்புகள் அனுமதிக்கப்படாது. அனைத்து சாத்தியமான வேட்பாளர்களும் பிரச்சாரத்திற்கான எந்தவொரு பங்களிப்புகளையும் பெறுவதற்கு முன் அல்லது தேர்தல் நோக்கங்களுக்காக ஏதேனும் நிதியை செலவழிப்பதற்கு முன் தங்களுடைய வேட்புமனு ஆவணம் மற்றும் வேட்புமனு செய்வதற்கான ஒப்புதல் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். பள்ளி வாரிய அறங்காவலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் வேட்பு மனு செய்வதற்கான ஒப்புதலைத் தாக்கல் செய்யத் தேவையில்லை.

மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள்

ஒரு வேட்பாளரை முன்வைக்க, ஆதரிக்க அல்லது எதிர்ப்பதற்காக ஒளிபரப்பு, அச்சு, மின்னணு அல்லது பிற ஊடகங்களில் விளம்பரம் செய்ய விரும்பும் எந்தவொரு தனிநபரோ, நிறுவனமோ அல்லது தொழிற்சங்கமோ நகர நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

பதிவுசெய்வதற்கான படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்புகள் [ஆன்லைனிலும்](#) ப்ராம்ப்ட்டன் நகர் மன்றத்தில் உள்ள தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும். மே 2, 2022 முதல்

அக்டோபர் 21, 2022 வரையிலான வார நாட்களில் வழக்கமான அலுவலக நேரத்தில் பதிவுகளை நேரில் (அல்லது ஒரு முகவர் மூலம்) தாக்கல் செய்ய வேண்டும். பதிவுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய சந்திப்புக்கான ஒரு முன்பதிவு தேவை. தேவையான படிவங்கள், தகவல் தொகுப்பை அணுகுவதற்கும் மற்றும் தாக்கல் செய்வதற்கான சந்திப்பை முன்பதிவு செய்வதற்கும் www.brampton.ca/BramptonVotes ஐப் பார்வையிடவும்.

பதிவை தாக்கல் செய்யும் நபர், தாக்கல் செய்யும் போது [அசல் அடையாள ஆவணத்தை](#) சமர்ப்பிக்க வேண்டும். ஒரு பெருநிறுவனம் சார்ந்த அல்லது தொழிற்சங்கம் சார்ந்த மூன்றாம் தரப்பு விளம்பரதாரர் சார்பாக பதிவு செய்ய விரும்பும் ஒரு பிரதிநிதி, நிறுவனத்தினால் அல்லது தொழிற்சங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும். அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்; தொலைநகல் அல்லது பிற மின்னணு பதிப்புகள் அனுமதிக்கப்படாது. மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள் எந்தவொரு பிரச்சாரப் பங்களிப்புகளையும் பெறுவதற்கு முன்பு அல்லது தேர்தல் நோக்கங்களுக்காக ஏதேனும் நிதியைச் செலவிடுவதற்கு முன்பு தங்கள் பதிவு ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் மற்றும் பதிவு செய்துகொண்ட மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களின் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு www.brampton.ca/BramptonVotes இல் கிடைக்கப்பெறச் செய்யப்படும்

அறிஞர் கூற்று

“2022 ஆம் ஆண்டு ப்ராம்ப்ட்டன் நகராட்சி மற்றும் பள்ளி வாரியத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாத்தியமான அனைத்து வேட்பாளர்களும், மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களும், சட்டங்கள் பற்றியும், மற்றும் வேட்பாளர்களாகிய அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருக்குமாறு நகர தேர்தல் அலுவலர் அலுவலகம் ஊக்குவிக்கிறது. மேலும் தகவல்களுக்கு brampton.ca/BramptonVotes க்கு வருகை தரவும், அல்லது அல்லது கேள்விகள் ஏதும் இருப்பின் 311 ஐத் தொடர்பு கொள்ளவும் bramptonvotes@brampton.ca க்கு மின்னஞ்சல் செய்யவும்.”

- பீட்டர் ஃபே, நகர எழுத்தர் மற்றும் தேர்தல் அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு CONTACT

ப்ராம்பட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca